

COVID 19 உடன் சமாளித்தல்: மீள்திறன் வளங்கள்

விளக்கம்: முக்கியமான ஆதாரங்களை எளிதாக அணுக உங்களுக்கு உதவ பின்வரும் ஆதாரங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைத்தையும் உள்ளடக்கிய பட்டியல் அல்ல. மாறாக, பரிந்துரைக்கப்பட்ட ஆதாரங்கள் தகவலின் தரத்தையும் மூலத்தையும் உறுதிப்படுத்தவும், முடிவில்லாத இணைப்புகள் மூலம் உங்கள் அனுபவத்தை குறைக்கவும் சரிபார்க்கப்பட்டுள்ள ஆதாரங்கள்.



கட்டுரையின் தலைப்பு: COVID 19 பற்றி

கட்டுரையின் ஆதாரம்: ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் இணைந்து COVID-19 சுகாதார எழுத்தறிவு திட்டம் உருவாக்கியது

[ஹைப்பர்லிங்க்:](https://drive.google.com/drive/folders/1AwwdyAD0Khg4KkKr3QenXB4St7hfXSaq)

<https://drive.google.com/drive/folders/1AwwdyAD0Khg4KkKr3QenXB4St7hfXSaq>



கட்டுரையின் தலைப்பு: கோவிட்19 நோய் தொற்றின் மன நலன் மற்றும் உளசமூக ஆதரவு சார் விடையங்களை கவனத்தில் கொள்வதற்கான விளக்க சுருக்கம்.

கட்டுரையின் ஆதாரம்: இன்டர் ஏஜென்சி ஸ்டாண்டிங் கமிட்டி (IASC)

[ஹைப்பர்லிங்க்:](https://interagencystandingcommittee.org/system/files/2020-04/IASC%20Interim%20Briefing%20Note%20on%20COVID-19%20Outbreak%20Readiness%20and%20Response%20Operations%20-%20MHPSS%20%28Tamil%29.pdf)

<https://interagencystandingcommittee.org/system/files/2020-04/IASC%20Interim%20Briefing%20Note%20on%20COVID-19%20Outbreak%20Readiness%20and%20Response%20Operations%20-%20MHPSS%20%28Tamil%29.pdf>